




IMAGE EVALUATION TEST TARGET (MT-3)



9"



Photographic
Sciences
Corporation

23 WEST MAIN STREET
WEBSTER, N.Y. 14580
(716) 872-4503

18
20
22
25
28
32
34
36
40

**CIHM/ICMH
Microfiche
Series.**

**CIHM/ICMH
Collection de
microfiches.**



Canadian Institute for Historical Microreproductions / Institut canadien de microreproductions historiques

© 1982

18
20
22
25
28
32
34
36
40

Technical and Bibliographic Notes/Notes techniques et bibliographiques

The Institute has attempted to obtain the best original copy available for filming. Features of this copy which may be bibliographically unique, which may alter any of the images in the reproduction, or which may significantly change the usual method of filming, are checked below.

- Coloured covers/
Couverture de couleur
 - Covers damaged/
Couverture endommagée
 - Covers restored and/or laminated/
Couverture restaurée et/ou pelliculée
 - Cover title missing/
Le titre de couverture manque
 - Coloured maps/
Cartas geográficas en color
 - Coloured ink (i.e. other than blue or black!)/
Encre de couleur (i.e. autre que bleue ou noire)
 - Coloured plates and/or illustrations/
Planches et/ou illustrations en couleur
 - Bound with other material/
Relié avec d'autres documents
 - Tight binding may cause shadows or distortion
along interior margin/
La reliure serrée peut causer de l'ombre ou de la
distortion le long de la marge intérieure
 - Blank leaves added during restoration may
appear within the text. Whenever possible, these
have been omitted from filming/
Il se peut que certaines pages blanches ajoutées
lors d'une restauration apparaissent dans le texte,
mais, lorsque cela était possible, ces pages n'ont
pas été filmées.
 - Additional comments:/
Commentaires supplémentaires:

L'institut a microfilmé le meilleur exemplaire qu'il lui a été possible de se procurer. Les détails de cet exemplaire qui sont peut-être uniques du point de vue bibliographique, qui peuvent modifier une image reproduite, ou qui peuvent exiger une modification dans la méthode normale de filmage sont indiqués ci-dessous.

- Coloured pages/
Pages de couleur
 - Pages damaged/
Pages endommagées
 - Pages restored and/or laminated/
Pages restaurées et/ou pelliculées
 - Pages discoloured, stained or foxed/
Pages décolorées, tachetées ou piquées
 - Pages detached/
Pages détachées
 - Showthrough/
Transparence
 - Quality of print varies/
Qualité inégale de l'impression
 - Includes supplementary material/
Comprend du matériel supplémentaire
 - Only edition available/
Seule édition disponible
 - Pages wholly or partially obscured by errata
slips, tissues, etc., have been refilmed to
ensure the best possible image/
Les pages totalement ou partiellement
obscurees par un feuillett'errata, une pelure,
etc., ont été filmées à nouveau de façon à
obtenir la meilleure image possible.

**This item is filmed at the reduction ratio checked below/
Ce document est filmé au taux de réduction indiqué ci-dessous.**

A horizontal scale with numerical labels above and below a series of empty boxes. The labels above are 10X, 14X, 18X, 22X, 26X, and 30X. The labels below are 12X, 16X, 20X, 24X, 28X, and 32X. A checkmark is placed in the box corresponding to 14X.

The copy filmed here has been reproduced thanks to the generosity of:


Library of the Public
Archives of Canada

The images appearing here are the best quality possible considering the condition and legibility of the original copy and in keeping with the filming contract specifications.

Original copies in printed paper covers are filmed beginning with the front cover and ending on the last page with a printed or illustrated impression, or the back cover when appropriate. All other original copies are filmed beginning on the first page with a printed or illustrated impression, and ending on the last page with a printed or illustrated impression.

The last recorded frame on each microfiche shall contain the symbol → (meaning "CONTINUED"), or the symbol ▽ (meaning "END"), whichever applies.

Maps, plates, charts, etc., may be filmed at different reduction ratios. Those too large to be entirely included in one exposure are filmed beginning in the upper left hand corner, left to right and top to bottom, as many frames as required. The following diagrams illustrate the method:



1	2	3
4	5	6

L'exemplaire filmé fut reproduit grâce à la générosité de:


La bibliothèque des Archives publiques du Canada

Les images suivantes ont été reproduites avec le plus grand soin, compte tenu de la condition et de la netteté de l'exemplaire filmé, et en conformité avec les conditions du contrat de filmage.

Les exemplaires originaux dont la couverture en papier est imprimée sont filmés en commençant par le premier plat et en terminant soit par la dernière page qui comporte une empreinte d'impression ou d'illustration, soit par le second plat, selon le cas. Tous les autres exemplaires originaux sont filmés en commençant par la première page qui comporte une empreinte d'impression ou d'illustration et en terminant par la dernière page qui comporte une telle empreinte.

Un des symboles suivants apparaîtra sur la dernière image de chaque microfiche, selon le cas: le symbole → signifie "A SUIVRE", le symbole ▽ signifie "FIN".

Les cartes, planches, tableaux, etc., peuvent être filmés à des taux de réduction différents. Lorsque le document est trop grand pour être reproduit en un seul cliché, il est filmé à partir de l'angle supérieur gauche, de gauche à droite, et de haut en bas, en prenant le nombre d'images nécessaire. Les diagrammes suivants illustrent la méthode.



Slayamen Manual


OR

Prayers, Hymns and Catechism

In the Slayamen Language

Kamloops, B.C.

1896



= ~ ፭, ፻, ፭, ወዕዱዥ
 ፩, ፭ የ፪ ቁጥር, አውጭ ~
 ጥሩ ያሸች ዓ. ~ ለ ሂ.
 Credo. ውል ስል ሰው.
 = ~ ልዕድ ጥና, ወዕዱዥ
 ዓ. ቅጥጥ, ስል ዓለዥ
 ስ-ኩ, ወ-ኩ; ውል;
 ስል ስ, አውጭ, ም, ዓ
 ተ-ሸች; ስዕስ ለ
 ዓ-ሸች ዓ. ለ
 ል-ሸች; ስዕስ
 ዓ. ለ
 ዓ-ሸች; ስዕስ
 ስዕስ, ~-ሸች; ~ ስዕስ
 ስዕስ ~-ሸች ዓ
 ዓ. ~-ሸች; " ~ ቁጥር
 -ኩ, ስዕስ ዓ. ዓ
 / ዓ. ስዕስ ዓ. ዓ
 ስዕስ ስዕስ ~ ዓ
 ዓ. ዓ ~ ስዕስ ዓ
 ዓ. ~-ሸች ~ ም;
 ዓ. ~-ሸች ~ ዓ
 ~ ስዕስ ዓ. - ስዕስ

ውል ዓ. ~ ስዕስ
 ዓ. ~-ሸች ~ ስዕስ
 Confiteor. ወ-ኩ ዓ
 ስዕስ. = ወ-ኩ ዓ
 ዓ. ~-ሸች ~ ስዕስ
 ዓ. ዓ-ሸች, ዓ-ሸች
 ስዕስ ዓ. ዓ-ሸች
 Misereatur. የ፪ የ፪ ዓ
 የ፪, ዓ. ዓ-ሸች
 ዓ. ዓ-ሸች
 ዓ. ዓ-ሸች

306 ለ

Indulgenciam. ~ ၂၇	၃. ၂၉၆၀၀၁၁၁၁
၁၁၅. ၂၄၃. ၂၆	၂၇.
၂၈၁၂ - ၂၀၄၀၂၁၂	၄. ၂၉၆၀၁၁၁၁
~ ၂၇.	၅. ၁၁၁၁၁၁၁၁၁၁
The Commandments.	၆. ၁၁၁၁၁၁၁၁၁၁
၃ ၄၆၁၇.	၇. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁. ၁၂၀၁၇ ၀၀၀၁၁၁	၈. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁.	၉. ၁၁၁၁၁၁၁၁၁၁
၂. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၀. ၁၁၁၁၁၁၁၁၁၁
၃. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၁. ၁၁၁၁၁၁၁၁၁၁
၄. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၂. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၂ ၂.	၁၃. ၁၁၁၁၁၁၁၁၁၁
၅. ၁၁၁၁၁၁၁၁၁၁	Seven Sacraments.
၆. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၄. ၁၁၁၁၁၁၁၁၁၁
၇. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၅. ၁၁၁၁၁၁၁၁၁၁
၈. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၆. ၁၁၁၁၁၁၁၁၁၁
၉. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၇. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၀. ၁၁၁၁၁၁၁၁၁၁	၁၈. ၁၁၁၁၁၁၁၁၁၁
Precepts of the Church.	၁၉. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၄၄၁ - ၁၁၅၀၁	၂၀. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁. ၁၁၁၁၁၁၁၁၁၁	၂၁. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၂. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၃. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၄. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၅. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၆. ၁၁၁၁၁၁၁၁၁၁
၁၁၁၁၁၁၁၁၁၁	၂၇. ၁၁၁၁၁၁၁၁၁၁

Hope.	~ 86 200 -	200 86 ~ 86 200 -	200 86 ~ 86 200 -
Love.	~ 86 200 -	200 86 ~ 86 200 -	200 86 ~ 86 200 -
Contrition.	~ 86 200 -	200 86 ~ 86 200 -	200 86 ~ 86 200 -
Oremus.	~ 86 200 -	200 86 ~ 86 200 -	200 86 ~ 86 200 -
The Angelus.	~ 86 200 -	200 86 ~ 86 200 -	200 86 ~ 86 200 -

" <i>Qm. g m-h.</i> " = ~	<i>g s g d v d, ~ - ~</i>
<i>Sub tuum. O G.</i>	<i>g l g o g ; " - n o o =</i>
<i>O G. ~ d g , g - g .</i>	<i>d r u s ; g p e =</i>
<i>>, m o o e o g ; ~</i>	<i>l a o - t ~ t , g - g .</i>
<i>a w o g o g b c , o f f .</i>	<i>d h , ; o n k - o o g o .</i>
<i>z e ; b r a n c h e - n .</i>	<i>b u g b ~ o - t o o n g ; :</i>
<i>? g o</i>	<i>o d g ? o g m - d h , b u .</i>

Night Prayers.

<i>Adoration. O , ></i>	<i>g b o i g c b - o g u</i>
<i>m g g m o g , - o g =</i>	<i>? g . = o i g - o o . o g .</i>
<i>m g g m - e - g o - ,</i>	<i>~ b g , ~ d g u o - o g .</i>
<i>- o g m g / e g ; b , =</i>	<i>o b g g , ~ d g , ~ l g g e n</i>
<i>m g m g / b o g o o -</i>	<i>g l g , e , l g g e n g b =</i>
<i>g ; - o g m o g f g</i>	<i>g u o - o o g f - o - o g f ;</i>
<i>- d g ; o g f ; o g ,</i>	<i>~ d , o g , o g f , o g ,</i>
<i>m g - o g ; o g , g ,</i>	<i>g , g , - o g , o g ,</i>
<i>o - g o - o g , b o g ,</i>	<i>o g e ~ b o g , g ,</i>
<i>- g g , o - e , o g , e ,</i>	<i>.</i>
<i>o g g , g , o g , o g ,</i>	<i>~ g g , f r - o . o g ,</i>
<i>o g , g .</i>	<i>g , o - o g</i>

Thanksgiving. ~ g , v o

<i>o , > . = o g , m o o n g ,</i>	<i>Exam. of Conscience.</i>
<i>! g o - g , g , e - o g , o g ,</i>	<i>Contrition. g , o , o</i>

$120 - 120 = 0$	" 120 = 120
$x \sim 120$	120, 000
$60 - 120 = 60$	" 120 = 120
$120 - 60 = 60$	" 120 = 120
$= 0$	- 0
$20,000 - 120 = 19,880$	$x \sim 120$ 19,880
$(100,000 - 120) \times 100 = 99,880$	$x \sim 120$ 99,880
$100,000 - 120 \times 100 = 99,880$	$x \sim 120$ 99,880
$~ 0,000 - 120 = - 120$	0,000 = - 120
$~ 0,000 + 120 = 120$	$x \sim 120$ 120
$120 + 120 = 240$	$x \sim 120$ 240
$120 - 240 = - 120$	- 240 = 120
$120 + - 120 = 0$	$x \sim 120$ 0
$120 - 0 = 120$	$x \sim 120$ 120
$120 + 0 = 120$	$x \sim 120$ 120
$120 \times 100 = 12,000$	$x \sim 120$ 12,000
$12,000 \div 100 = 120$	$x \sim 120$ 120
$120 \times - 100 = - 12,000$	- 12,000 = 120
$12,000 \div - 100 = - 120$	$x \sim 120$ - 120
$120 \times 120 = 14,400$	$x \sim 120$ 14,400
$14,400 \div 120 = 120$	$x \sim 120$ 120
$120 \times - 120 = - 14,400$	- 14,400 = 120
$14,400 \div - 120 = - 120$	$x \sim 120$ - 120
$120 \times 0 = 0$	$x \sim 120$ 0
$0 \div 120 = 0$	$x \sim 120$ 0
$0 \times - 120 = 0$	0 = 120
$0 \div - 120 = 0$	$x \sim 120$ 0

x ~ a g o r a s h
- b u s t u f o , g , f
· o - १ ५ .

Third Consideration.

x ~ a g e / १ ९ o , g ,
s h o s ~ l k p =
- s t r u , k u o i g - b u g
o - o f l ९ .

= o , g , h o s ~ ,
h o s t r u , o - y o l
s h u t y o , o / h u o g o
s u , o - f - q o l

t ; o - t h u f o t - t h u -
t o o - t o , o - o -
· b u g ; o , g - o / o l
· o - t h u f o o - l) .
t h u f ; t / u s c t .
b u g - t u , t y u -
o - t h u f ; o - t h u -
o - t h u f ; t / u .
b u g f u t s t o -
o - o .

x - १ ५ o , १ ८ s h
b u s t u , s h o s , o
t r u ; u o - t r u , v o x ~ b u g e / o - x ,

- ० - b u g o r a

१ - o ; t u s t u o - s u

१ २ ५ ० - s u

१ ४ - b u g s u -

६ ७ ७ ६ - s u ;

५ ३ ० ८ - s u ;

१ ७ ५ ६ - s u -

१ ५ ० ४ - s u -

१ २ ७ ६ - s u ;

१ ३ ० १ - s u -

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

१ ४ ४ ४ - s u ;

Fourth Consideration.

1. حیا میں اسی کے ملے
 جو تو پکھا ہے بے خواہی میں
 ۲. سچے دنیا کے نامیں
 سچے دنیا کے نامیں
 ۳. نبیوں کی تاریخ
 نبیوں کی تاریخ
 ۴. اپنے نبی کے نامیں
 اپنے نبی کے نامیں
 ۵. ملکے اپنے نبی کے
 ملکے اپنے نبی کے
 ۶. ملکے اپنے نبی کے
 ملکے اپنے نبی کے
 ۷. ملکے اپنے نبی کے
 ملکے اپنے نبی کے
 ۸. ملکے اپنے نبی کے
 ملکے اپنے نبی کے

x - ۵۰۲۷۱۰۰۰
 ۲۰۲۶۱۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰

Art of Contrition. ۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 Confiteor. ۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰

Offering of the Mass.

۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰
 ۰۱۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰۰

Prayers for Communion.

Before Communion.

Adoration. ~ ፳፻፭፻

መተናዕዱዎች = ፩

እግዥ አብዛኛው

= የዕድል ገዢ / እግዥ

ጥዕስ ተጠሪ

በትም መርመሪያ

ከሚገኘው ተከራክ

አዲስ የዕድል

በቅርቡ የዕድል

ስምምነት የዕድል

ገኘ ፍቃድ መንፈሻ

ኅጂ ምርመራ

Contribution. ~ ፳፻፭፻

ሙሉ የዕድል

በኋላ የዕድል

የዕድል የዕድል

17. <i>Adoration.</i>	08. <i>Desire.</i>
• 2 9 2 :	2 0 2 8 , - 0 8 8 6
<i>Desire.</i> ~ 2 9 2	1 0 2 8 0 - 0 8 8 6 ; - 0
• 6 8 . = 0 8 8 6 , 2	1 2 - 0 8 8 6 - 6 .
0 7 2 8 , 4 , 7 2 : - 1	2 4 8 6 0 8 8 6 ;
1 7 2 8 0 8 8 6 ;	2 0 0 8 8 6 8 8 6 ;
6 8 0 8 8 6 ; 1 1 2 9 . 2 6	0 8 8 6 8 8 6 ;
2 0 0 8 8 6 , 1 1 2 9 .	0 8 8 6 8 8 6 ;
6 8 0 8 8 6 , ~ 6 8 8 6 .	1 2 - 0 8 8 6 , 8 8 6 .
2 6 . 1 2 8 8 6 , 6 8 8 6 .	1 2 - 0 8 8 6 , 8 8 6 .
~ 6 8 8 6 0 8 8 6 . 2 6 .	1 2 - 0 8 8 6 , 8 8 6 .
0 8 8 6 , 1 2 8 8 6 .	1 2 - 0 8 8 6 , 8 8 6 .
6 8 8 6 , 0 8 8 6 ;	1 0 2 8 0 8 8 6 ;
6 8 8 6 , 1 2 8 8 6 .	0 8 8 6 8 8 6 ;
1 2 8 8 6 . 6 8 .	0 8 8 6 , 1 2 8 8 6 .
2 6 8 6 , 1 2 8 8 6 .	0 8 8 6 , 1 2 8 8 6 .
—	0 8 8 6 - 1 2 8 8 6 -

After Communion.

17. <i>Adoration.</i>	08. <i>Petition.</i>
• 6 0 2 - -	2 6 . - 0 8 8 6 -
1 7 0 - 8 , 1 2 8 8 6 -	2 6 . - 0 8 8 6 -
0 8 8 6 ; 1 0 2 8 0 8 8 6	~ 6 8 8 6 ; = 0 8 , - 0 8
6 8 8 6 . 0 , 1 2 8 8 6 , 8 8 6	2 0 2 8 0 8 8 6 ;
2 0 2 8 0 8 8 6 , - 2 6	2 0 2 8 0 8 8 6 ;
~ 6 8 8 6 , 8 8 6 .	2 0 2 8 0 8 8 6 ;
2 6 8 6 , 1 2 8 8 6 , 8 8 6	2 0 2 8 0 8 8 6 ;
3 ; - 0 8 8 6 0 8 8 6 , 8 8 6	2 0 2 8 0 8 8 6 ;

	The Rosary.
1. Joyful Mysteries.	
1. Our Lord's Birth.	1. အမြတ် နေ့ ၁၀၁။
2. The Finding of the Child Jesus.	၂၆၇။
3. The Visitation.	၅၀၃။
4. The Annunciation.	၂၁၁။
5. The Wedding at Cana.	၂၁၈။
II. Sorrowful.	
1. The Agony in the Garden.	၂၁၉။
2. The Scourging at the Pillar.	၂၁၇။
3. The Crowning with Thorns.	၂၁၆။
4. The Carrying of the Cross.	၂၁၅။
5. The Crucifixion.	၂၁၄။
6. The Descent from the Cross.	၂၁၅။

1. గుణాల్పత్రి.	శ్రీ కృష్ణ సమాజం
2. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
3. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
4. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
5. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
6. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
7. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
8. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
9. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
10. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
11. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
12. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
13. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
14. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం
15. వ్యాపారి.	శ్రీ కృష్ణ సమాజం

III. Glorious.

16. వ్యాపారి.

17. వ్యాపారి.

~ 8. ~ 2 2 0 1 2 0 6	Adoramus. ~ 2 2 0 1 .
~ 6. ~ 2 2 0 1 2 0 6	2/1, 1, ~ 2 2 0 1 2 0 6
2 2 0 1 2 0 6 ~ 2 2 0 1 2 0 6	2 2 0 1 2 0 6 ~ 2 2 0 1 2 0 6
2 2 0 1 2 0 6 ~ 2 2 0 1 2 0 6	0 ~ 1 6.
<hr/>	
Via Crucis.	1. 2 2 0 1 ~ 2 2 0 1 .
Prep. Prayer. O A.	2 2 0 1 ~ 2 2 0 1 .
1. 2 2 0 1 ~ 2 2 0 1 .	2. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	0 ~ 1 6.
2 2 0 1 ~ 2 2 0 1 .	3. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	4. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	5. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	0 ~ 1 6.
2 2 0 1 ~ 2 2 0 1 .	6. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	A.
2 2 0 1 ~ 2 2 0 1 .	7. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	8. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	9. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	10. 2 2 0 1 ~ 2 2 0 1 .
2 2 0 1 ~ 2 2 0 1 .	A.
2 2 0 1 ~ 2 2 0 1 .	323 11. 2 2 0 1 ~ 2 2 0 1 .

0 - 0 8 . ~~~~~

12. 2 - 0 - 1 - 2 - 4 - 4

2 - 0 - 0 8 .

13. 2 - 0 - 1 - 2 - 4 - 0 - 2

- 4 - 0 0 - 0 - 8 .

14. 2 - 0 - 1 - 2 - 4 - 0 - 2

- 4 .

Prayer at ea. Station.

0 - 0 2 , 2 - 0 - 1 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 / ; 0 - 0 - 0

- 0 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

- 0 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 / .

Pater. 0 - 0 2 - 4 - 0 - 2

Ave. 0 - 0 2 - 4 - 0 - 2

Gloria. 0 - 0 2 - 4 - 0 - 2

0 - 0 2 - 4 - 0 - 2

= 0 - 0 2 - 4 - 0 - 2

~ 0 - 0 2 - 4 - 0 - 2

Guard of Honor.

Engagement. 0 - 0 , 1 - 0

0 - 0 , 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

Hymns.

1. Vivat in Excelsis.

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

0 - 0 1 - 0 - 2 - 4 - 0 - 2

وَلِيْكَ
لِيْكَ لِيْكَ
لِيْكَ لِيْكَ

2. Au sang quim Dieu.

أَنْتَ أَنْتَ أَنْتَ
Refrain:

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

3. Miserere mei Deus.

أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ
أَنْتَ أَنْتَ أَنْتَ

3. ఆమ్లు - గుండుం * → బోల్లు - తెల్కుం ఫు
 కుల్కుల్కు - వ్రంగు - ఉ - గుల్లు
 ముల్లు.
 అ - పు - తుంగుం - ఉ
 ఇ - పు - తుంగుం * - రు -
 ఉ - సు - తుంగుం ~
 అ - తుంగుం -
 గు - ~ - గు -
 ఉ - పు - పు
 ఉ - పు - పు * - పు -
 ఉ - పు - పు.
 ఉ - పు - పు -
 ఉ - పు - పు * - పు -
 ఉ - పు - పు * - పు -
 ఉ - పు - పు -
 ఉ - పు - పు -
 ఉ - పు - పు -

4. O Bon Jésus.

O A, ఖుమ్ము - చు
 వు - పు - వు -
 వు - పు - వు -
 వు - పు - వు -
O ~ రు.

→ బోల్లు - తెల్కుం ఫు
 గుల్లు - గుల్లు -
 కుల్లు - కుల్లు -
 ముల్లు - ముల్లు -
 ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ - ఉ -
 ఉ - ఉ -

5. Hélas ! quelle douleur.

ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -
 ఉ -

أَلْهَمْ	اَللَّهُمَّ اَللَّهُمَّ اَللَّهُمَّ
سَمِعْ	—
وَجْهَكَ	وَنَاهِيَةٌ
—	لِلْحَمْدِ
رَبِّكَ	لِلْحَمْدِ لِرَبِّ الْعَالَمِينَ
سَمِعْ	وَجْهَكَ
وَجْهَكَ	وَجْهَكَ
—	—
رَبِّكَ	وَجْهَكَ
—	—
6. O Filii et filiae.	7. Veni Creator.
أَنْتُمْ أَنْتُمْ	أَنْتَ إِنْ كَانَ لِلْهَمَّ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
أَنْتُمْ أَنْتُمْ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
—	—
—	8. Le Voici l'agneau.
أَنْتُمْ أَنْتُمْ	أَنْتَ إِنْ كَانَ لِلْهَمَّ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
أَنْتُمْ أَنْتُمْ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
—	—
—	9. O Jour heureux.
أَنْتُمْ أَنْتُمْ	أَنْتَ إِنْ كَانَ لِلْهَمَّ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
أَنْتُمْ أَنْتُمْ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَالْجَنَّةُ لَكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ
وَلَا هُنَّ بِكَ	لِنْ يَأْتِيَكُمُ الْأَذْيَاءُ

1. లోనిందులు,
ముక్కులు కొన్ని
లుట్టు
పుట్టు పుట్టు
పుట్టు పుట్టు

2. నీవు వు వు
నీవు వు వు
నీవు వు వు
నీవు వు వు
నీవు వు వు

10. Ame' Jesus.

అమె జెసు
అమె జెసు
అమె జెసు

11. Chantons en ce jour.

ఓంత

చంతు దా దా దా
చంతు దా దా దా
చంతు దా దా దా
చంతు దా దా దా

సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు

సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు
సుధిరువులు

12. What happiness...

చంతు దా దా దా
చంతు దా దా దా
చంతు దా దా దా

ବୁଦ୍ଧି ପାଦମୁଖୀ	13. Guard of Honor.
ରାଜମହାନ୍ତିର	Retrain "De Marie...."
ରାଜମହାନ୍ତିର	~ ~ g
ରାଜମହାନ୍ତିର	~ ~ h
ରାଜମହାନ୍ତିର	on g o d u n g,
—	'o k o a
ରାଜମହାନ୍ତିର	conga
ରାଜମହାନ୍ତିର	~ ~ gung
ରାଜମହାନ୍ତିର	—
ରାଜମହାନ୍ତିର	g g o g g -
ରାଜମହାନ୍ତିର	~ ~ t
ରାଜମହାନ୍ତିର	~ a b g o g
ରାଜମହାନ୍ତିର	~ ~ ~ gung.
—	—
ରାଜମହାନ୍ତିର	~ a - o - gung
ରାଜମହାନ୍ତିର	g b g o (- o .)
ରାଜମହାନ୍ତିର	~ a b o o g o i
ରାଜମହାନ୍ତିର	g b o o o o o -
—	—
ରାଜମହାନ୍ତିର	~ a - o g g g ,
ରାଜମହାନ୍ତିର	~ o - g gung ,
ରାଜମହାନ୍ତିର	~ a l a y o o o b gung ,
ରାଜମହାନ୍ତିର	g b o o gung .

14. Devant vous, esprits.

။ ၇ ၀၁၂ ၁၂၀၅။
။ ၁ ၃ ၆ ၆ ၁၈၄၁။
။ ၁ ၂ ၂ ၉ ၁၃၃၃။
။ ၁ ၃ ၁ ၃ ၁၁၁၁။
။ ၁ ၁ ၁ ၈ ၁၇၉၁။
။ ၁ ၂ ၂ ၁၂ ၁၃၁၃။
။ ၁ ၂ ၂ ၁၂ ၁၈၁၈။
။ ၁ ၂ ၂ ၁၂ ၁၈၁၈။

၁ ၂ ၁၈၁၈
၁ ၂ ၁၈၁၈
၁ ၂ ၁၂ ၁၁၁၂
၁ ၂ ၁၂ ၁၈၁၈
၁ ၂ ၁၂ ၁၈၁၈
၁ ၂ ၁၂ ၁၈၁၈
၁ ၂ ၁၂ ၁၈၁၈

၁ ၁ ၁၂ ၁၀၀၈၁
၁ ၃ ၂ ၈ ၁၀၀၂၁
၁ ၂ ၁၃ ၁၃၁၃၁
၁ ၁ ၁၂ ၁၃၁၃၁
၁ ၂ ၁၃ ၁၃၁၃၁
၁ ၂ ၁၃ ၁၃၁၃၁
၁ ၂ ၁၃ ၁၃၁၃၁

၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁

၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁

15. Au fond des brûlants.

၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁

၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁
၁ ၁ ၁၂ ၁၁၀၃၁

Slayamen Catechism.

I. God.	6. የኝርማዎች እ ከብዕር ~, ገ? = ወ
1. ፊልዚ ተከራክሮ, ወ የውጭዎች - ስድ? =	ገብርኤል ~, ገ? = ወ ገብርኤል; ተመክለ
ሁሉ ተከራክሮ, ወ የውጭዎች.	~ ወገድ.
2. የኝርማዎች እ ከብዕር " የውጭዎች? = ገዢ ተከራክሮ : - ወ	7. የኝርማዎች እ ከብዕር, ገ? = ወ ይብሩት ወገድ ስ ውጭ, ወገድ ወ ውጭ, ወገድ ወ ውጭ, ወገድ ወ ውጭ, ወገድ ወ
ሁሉ ተከራክሮ.	መ-ረዳ.
3. ፊልግ? = ወ ተያ ገዢ ተከራክሮ, ወ ደረ ~, እብዕር ተያ ብር ተ-ገድ.	8. ፊልግ? = ወ ገብርኤል, ወ ወ ገብርኤል.
4. የኝርማዎች ውጭ? = ወ ይብሩት ገ.	II. Trinity.
5. የኝርማዎች አንድ ወ ገ? = ወ = ወ ወ ወ ወ ወ ገዢ ተከራክሮ,	9. ፊልዚ ወ, ገ? = ወ; ለብዕር, ገ.
6. የኝርማዎች አንድ ወ ገ? = ወ ይብሩት, ወ ገ? =	10. ፊልዚ ሁኔታ, ገ? = ለብዕር ሁኔታ, ገ: -
ገዢ ተከራክሮ, ወ ገዢ, ወ ገ?	ይ, ወ ሁኔታ, ወ ሁኔታ.
7. የኝርማዎች አንድ ወ ገ? = ወ ይብሩት, ወ ገ? =	11. ፊልዚ ሁኔታ ለብዕር, ወ ሁኔታ የኝርማዎች.
ገዢ ተከራክሮ, ወ ገዢ, ወ ገ? =	12. ወ ሁኔታ, ወ ገ? = ይ, ወ ሁኔታ, ወ
ገዢ, ወ ገ? =	331. 13. ወ ሁኔታ, ወ ገ? =

14. ~	~	~
15. ~	~	~
16. ~	~	~
17. ~	~	~
18. ~	~	~
19. ~	~	~
20. ~	~	~
21. ~	~	~
22. ~	~	~
23. ~	~	~
24. ~	~	~
25. ~	~	~
26. ~	~	~
27. ~	~	~

III. Jesus Christ.

28. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
29. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
30. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
31. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
32. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
33. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
34. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
35. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
36. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
37. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o
38. ~^o ~^o ~^o ~^o ~^o
 ~^o ~^o ~^o ~^o ~^o

50. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
51. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	56. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
52. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
53. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	57. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
54. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
55. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	58. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
56. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
57. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	59. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
58. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
59. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	60. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
60. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
61. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	61. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g
62. ~ ^g ~ ^g ~ ^g ~ ^g ~ ^g	~ ^g ~ ^g ~ ^g ~ ^g
	VIII. Prayer.
	57. f - o - n - t - h - e
	~ ^g b - l - u - p - o - n - m -
	58. = o - o - f - f - o - g -
	~ ^g i - g - o - n - t - h - e -
	59. ~ ^g o - f - o - g - e
	~ ^g i - = o - f - f - o - g -
	60. ~ ^g i - c - - - - -
	~ ^g i - o - g - - - - -
	61. ~ ^g b - o - n - d -
	~ ^g i - o - g - - - - -
	62. ~ ^g i - n - o - - - - -
	~ ^g i - o - g - - - - -
	63. ~ ^g i - o - g - - - - -

IX. Sin.

63. የፌሬዳግ ንብረቱ
ወ? = የፌሬዳግ ንብረቱ
በንግ.

64. የፌሬዳግ ንብረቱ?
= የፌሬዳግ ንብረቱ:

“ በመሸው ንብረቱ
ው ንብረቱ ተያያዥ;
“ በመሸው ንብረቱ.

65. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ
በኩል ተከራይ
በኩል ተከራይ.

66. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ
ለስም ተከራይ

17.

67. የፌሬዳግ ንብረቱ
ወ? = የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ: የፌሬዳግ ንብረቱ

ው ንብረቱ; “ የፌሬዳግ
ው ንብረቱ ተከራይ.

68. የፌሬዳግ ንብረቱ
ው? = የፌሬዳግ ንብረቱ
ው የፌሬዳግ ንብረቱ.

336

69. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ ተከራይ? = የፌሬዳግ
ው ንብረቱ ተከራይ

ማርሃን የፌሬዳግ
ው ንብረቱ ተከራይ
ው ንብረቱ ተከራይ

70. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ
ው ንብረቱ ተከራይ
ው ንብረቱ ተከራይ.

71. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ
ው ንብረቱ: የፌሬዳግ

ው ንብረቱ ተከራይ;
ው ንብረቱ ተከራይ;
ው ንብረቱ ተከራይ;
ው ንብረቱ ተከራይ;

72. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ
ው ንብረቱ: የፌሬዳግ
ው ንብረቱ, የፌሬዳግ,
የፌሬዳግ, የፌሬዳግ,

X. Baptism.

73. የፌሬዳግ ንብረቱ
ው ንብረቱ? = የፌሬዳግ

74. ర్మాలు? = లులు	దీనిలో వులు లులు.
75. నువ్వులు? = నువ్వులు	నువ్వులు లులు.
76. నువ్వులు? = నువ్వులు	నువ్వులు లులు.
77. సుమారు? = సుమారు	సుమారు లులు.
78. గుండులు? = గుండులు	గుండులు లులు.
79. గుండులు? = గుండులు	గుండులు లులు.
80. గుండులు? = గుండులు	గుండులు లులు.
XI. Confirmation.	
81. ర్మాలెడ్? = లులెడ్	ర్మాలెడ్ లులెడ్.
82. లులెడ్? = లులెడ్	లులెడ్ లులెడ్.
83. నువ్వులెడ్? = నువ్వులెడ్	నువ్వులెడ్ లులెడ్.
84. నువ్వులెడ్? = నువ్వులెడ్	నువ్వులెడ్ లులెడ్.

፳፻፭-፳፻፮? = ~፲፻
 የ፻፭-፳፻፯? = ~፲፻
 የ፻፭-፳፻፱? = ~፲፻
 የ፻፭-፳፻፲? = ~፲፻
 የ፻፭-፳፻፳? = ~፲፻
 የ፻፭-፳፻፴? = ~፲፻
 XII. Holy Eucharist.
 85. የ፻፭-፳፻፵? = ~፲፻
 የ፻፭-፳፻፶? = ~፲፻
 የ፻፭-፳፻፷? = ~፲፻
 የ፻፭-፳፻፸? = ~፲፻
 86. የ፻፭-፳፻፹? = ~፲፻
 የ፻፭-፳፻፺? = ~፲፻
 የ፻፭-፳፻፻? = ~፲፻
 87. የ፻፭-፳፻፼? = ~፲፻
 88. የ፻፭-፳፻፽? = ~፲፻

የ፻፭-፳፻፾? = ~፲፻
 የ፻፭-፳፻፷? = ~፲፻
 የ፻፭-፳፻፸? = ~፲፻
 የ፻፭-፳፻፹? = ~፲፻
 የ፻፭-፳፻፺? = ~፲፻
 የ፻፭-፳፻፻? = ~፲፻
 የ፻፭-፳፻፼? = ~፲፻
 የ፻፭-፳፻፽? = ~፲፻
 89. የ፻፭-፳፻፾? = ~፲፻
 የ፻፭-፳፻፷? = ~፲፻
 የ፻፭-፳፻፸? = ~፲፻
 የ፻፭-፳፻፹? = ~፲፻
 የ፻፭-፳፻፺? = ~፲፻
 የ፻፭-፳፻፻? = ~፲፻
 90. የ፻፭-፳፻፼? = ~፲፻
 የ፻፭-፳፻፽? = ~፲፻
 የ፻፭-፳፻፾? = ~፲፻
 የ፻፭-፳፻፷? = ~፲፻
 የ፻፭-፳፻፸? = ~፲፻
 የ፻፭-፳፻፹? = ~፲፻
 የ፻፭-፳፻፺? = ~፲፻
 91. የ፻፭-፳፻፻? = ~፲፻

92. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 93. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 94. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 95. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 96. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 97. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 98. א ב ג ד ה ו ז ח ט י ע ש
 99. א ב ג ד ה ו ז ח ט י ע ש

102. କେବୁ ଅମ୍ବା ବୁଦ୍ଧି ପାତା
କେ ଥିଲା ? = କେବୁ ପାତା
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି
103. କେବୁ ବୁଦ୍ଧି ପାତା
କେ ଥିଲା ? = କେବୁ ପାତା
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି
104. କେବୁ ବୁଦ୍ଧି
କେ ଥିଲା ? = କେବୁ ବୁଦ୍ଧି
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି
- XIII. Penance.
105. କେ ବୁଦ୍ଧି ପାତା
କେ ବୁଦ୍ଧି ପାତା ? = କେ
କେ ବୁଦ୍ଧି ପାତା, କେ ବୁଦ୍ଧି
କେ ବୁଦ୍ଧି, କେ ବୁଦ୍ଧି

105. 101067, 1020, 10
 106. 10-10 10107?
 = 10, 10-10 10107,
 " 10107, 10-10
 10-10 10107, 10-10
 10-10 10107, 10-10
 10-10 10107, 10-10
 10-10 10107, 10-10
 107. 10, 10107, 10-10
 10-10 10107? = 10-10
 10107, 10-10 10-10
 - 10-10 10-10 10107,
 10-10 10107, 10-10
 10107, 10-10 10107
 10-10 10107, 10-10
 10-10 10107, 10-10
 10-10 10107, 10-10
 108. 10107, 10-10
 10-10 10107? = 10107
 10107, 10-10 10107
 10107, 10-10 10107
 - 10107, 10-10 10107
 10107, 10-10 10107
 10107, 10-10 10107
 109. 10-10 10107
 10107, 10-10 10107
- 342

115. $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$
116. $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$
117. $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$ $\bar{\epsilon} \bar{\epsilon} \bar{\epsilon}$

118. $\sim \text{f} \rightarrow \text{h}_3 ? = \text{c}_{100}$ $\text{d}_{11} \rightarrow \bar{\text{e}} - 0.0.0\bar{0} 20$
 $\bar{\text{e}} \rightarrow \text{M} \rightarrow \text{h}_3, 6, 0, 0 = \text{d}_{10} \text{f}_2 ? = 0 \text{f}_2 2$
 $\text{f}_2 \rightarrow \text{h}_2 \rightarrow \text{c}_{100}$
119. $\bar{\text{e}} \rightarrow \text{f} \rightarrow \text{g} \rightarrow \text{h}_3, 6, 0 = \bar{\text{e}} - 0.0.0\bar{0} 20 - 1010\bar{0}$
 $\text{g} : \text{d}_{10} \text{f}_2 \rightarrow 0.0.0\bar{0} 20$
 $66\bar{2}09 ? = \text{c}_{100} - \text{f}_2 \rightarrow \text{h}_3, 6, 0 = \text{f}_2 \rightarrow \text{h}_3, 6, 0 = 0.0.0\bar{0} 20 - 1010\bar{0}$
 $\text{h}_3, 6, 0 = \text{f}_2 \rightarrow \text{h}_3, 6, 0 = \text{f}_2$
120. $\text{L} \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$ $\rightarrow \text{h}_3, 6, 0 \rightarrow \text{h}_3$
 $\text{h}_3 ? = \text{c}_{100}, 0, 0 = 1010\bar{0} 20 - 1010\bar{0}$
 $\text{c}_{100} \rightarrow \text{h}_3 \rightarrow \text{h}_3$
 $\text{c}_{100} \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$
 $\text{h}_3 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$
121. $\text{L}, \text{h}_3 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$ $66\bar{2}09 - 6, 0 \rightarrow \text{h}_3, 6, 0 = 0.0.0\bar{0} 20$
 $\text{h}_3 ? = \text{c}_{100}, 0, 0 = 124. \text{bis. } \text{f}_2 \rightarrow \text{h}_3 ? =$
 $\text{c}_{100} \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$
 $\text{h}_3, 6, 0 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$
 $\text{h}_3.$
122. $\text{L}, \text{h}_3 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$ $1010\bar{0} 20 - 1010\bar{0} 20$
 $\text{h}_3 ? = \text{c}_{100}, 0, 0 = \text{h}_3 ? = \text{c}_{100}, 0, 0$
 $= \text{f}_2 \rightarrow \text{h}_3 \rightarrow \text{h}_3$
 $\text{h}_3 \rightarrow 1010\bar{0} 20 - 1010\bar{0} 20$
 $\text{f}_2 \rightarrow \text{h}_3 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3$
 $\text{f}_2, 0 \rightarrow \text{h}_3, 6, 0 = \text{f}_2, 0 \rightarrow \text{h}_3, 6, 0$
123. $\rightarrow \text{M} \rightarrow \text{f}_2, 0, 0 = 343$ 126. $\text{h}_3, 6, 0 \rightarrow \text{f}_2, 0 \rightarrow \text{h}_3, 6, 0$

- | | |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>137. ገዢ, ተጋኝ ነው;
ሁን መሠረት, የዚህ ወደ
ዚ.</p> <p>138. ገዢ ስለመጠና
ሆነ? = ስለመጠና, እን
ፈጸመ ይሆና
ሆነ, ስለመጠና
ሆነ.</p> <p>139. ገዢ በዚህ የዚህ?
= ስለዚህ, የዚህ, እና
ዚህ የዚህ; እና ስለ</p> | <p>141. ገዢ, መሠረት
ይሸጠው ይሸጠው? = የዚህ
ይሸጠው የዚህ
ይሸጠው.</p> <p>142. የዚህ የዚህ የዚህ
ዚህ? = የዚህ የዚህ
የዚህ የዚህ.</p> <p>143. የዚህ የዚህ የዚህ
የዚህ, የዚህ የዚህ
የዚህ የዚህ.</p> |
| . | 345 |

